

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் - 2017

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் 2017 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2017 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2017 இன் 15 ஆம் இலக்க இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவன அதிகாரச்சட்டத்தின் 25 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. மேற்கூறிய நிதிக்கூற்றுக்கள் மீதான எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் கீழே தரப்படுகின்றன.

1.2 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ள தாக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தை தவிர்த்து இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் - 01

- (i) நிதி நிலைமைக் கூற்றில் தேறிய சொத்துக்கள் / உரிமை மூலதனத்தின் கீழ் திரண்ட நிதியாக ரூபா 844,877,725 தொகையும் மூலதன ஒதுக்கமாக ரூபா 4,407,578 தொகையும் காட்டப்பட்டிருந்ததுடன், நியமத்தின் 95 ஆம் பந்தியின் பிரகாரம் அந்த ஒதுக்கங்களின் தன்மை மற்றும் நோக்கங்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ii) நியமத்தின் 48 ஆம் பந்தியின் பிரகாரம் நியமத்தின் மூலம் தேவைப்படுத்தப்படுகின்ற அல்லது அனுமதியளிக்கப்படுகின்றதைத் தவிர்த்து வருமானங்களையும் செலவுகளையும் ஒன்றுக்கொன்று எதிரீடு செய்ய முடியாது என்ற போதிலும் மீளாய்வாண்டிற்கான குறுங்கால கற்கை நெறி வருமானம், நவீன தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தின் வருமானம், உற்பத்தி தேறிய வருமானம் என்பன அச்செலவுகளை ஒன்றுக்கொன்று எதிரீடு செய்து தேறிய வருமானமாக ரூபா 18,936,049 தொகை செயலாற்றல் கூற்றில் காட்டப்பட்டிருந்தது.

(அ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் - 02

- (i) மீளாய்வாண்டிற்காக கணக்கீடு செய்யப்பட்ட வட்டி வருமானம் ரூபா 3,850,716 தொகை வரிக்கு முன்னைய இலாபத்திற்கு செம்மையாக்கப்பட்டு முதலீட்டு நடவடிக்கைகளின் கீழ் காசு உட்பாய்ச்சலாக காட்டப்பட்டிருந்ததுடன் மீண்டும் முதலீடு செய்யப்பட்ட வட்டி வருமானம் ரூபா 3,203,994 தொகையையும் நிலையான வைப்புக்களை மீளப்பெற்றுக்கொள்ளல் ரூபா 3,385,250 தொகையையும் தனித்தனியாகக் காட்டுவதற்குப் பதிலாக ஒன்றுக்கொன்று எதிரீடு செய்யப்பட்டு தேறிய பெறுமதி ரூபா 181,256 முதலீட்டு நடவடிக்கைகளின் கீழ் காசு வெளிப்பாய்ச்சலாகக் காட்டப்பட்டிருந்தது.
- (ii) மீளாய்வாண்டில் நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்தமைக்கான காசு வெளிப்பாய்ச்சல் ரூபா 109,236,201 ஆக இருந்த போதிலும் 109,590,036 ஆக காட்டப்பட்டிருந்த காரணமாக முதலீட்டு நடவடிக்கைகளின் கீழ் காசு வெளிப்பாய்ச்சல் ரூபா 353,835 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்ததுடன் காசுப் பாய்ச்சல் கூற்றில் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாகிய காசுப் பாய்ச்சலின் கீழ் பொருத்தமற்ற வகையில் மேற்கூறிய பெறுமதி முன்னைய ஆண்டு செம்மையாக்கலாகக் காட்டப்பட்டிருந்தது.

(இ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் - 07

நியமத்தின் 65 ஆம் பந்தியின் பிரகாரம் நடைமுறையற்ற சொத்துக்களுக்கான வினைத்திறன் ஆயுட்காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யப்படாததன் காரணமாக ரூபா 2,126,866,913 கிரயமான ஆதனம், பொறி, உபகரணம் என்பன மீளாய்வாண்டின் இறுதியளவில் முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்டிருந்தும் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுக் காணப்பட்டதுடன் அதற்கிணங்க மதிப்பீட்டுத் தவறை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 03 இன் பிரகாரம் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் - 09

நியமத்தின் 47 ஆம் பந்தியின் பிரகாரம் பயன்படுத்திய கிரய சூத்திரத்தை உள்ளடக்கி இருப்பு கணிப்பீடு செய்யும் போது ஈடுபடுத்தப்பட்ட கணக்கீட்டு கொள்கை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய போதிலும் நிறுவனத்தினால் இருப்பை மதிப்பீடு செய்வதற்கு ஈடுபடுத்தப்பட்ட கொள்கை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

2.2.2 கணக்கீட்டுக் கொள்கை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) நிதிக்கூற்றுக்களின் கணக்கீட்டு கொள்கை இலக்கம் 02 இன் பிரகாரம் ஐந்தொகை தியதியிலிருந்து ஒரு ஆண்டு அல்லது பொதுவான செயற்பாட்டு சுழற்சிக் காலம் ஆகிய இரண்டில் குறைந்த காலத்தின் போது பணமாக மாற்றக்கூடிய சொத்துக்களை நடைமுறைச் சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டிருந்தது. எனினும், மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுத் தெரிவுப் பரிசோதனையின் பிரகாரம் உதிரிப்பாக இருப்பில் உள்ளடக்கப்பட்ட ரூபா 69,309 கூட்டு மொத்தமான 09 விடயங்களுக்குரிய 308 அலகுகள் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாகவும் ரூபா 137,640 கூட்டு மொத்தமான 69 விடயங்களுக்குரிய 5413 அலகுகள் 10 ஆண்டுகளுக்கும் 20 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலமாகவும் ரூபா 225,303 கூட்டு மொத்தமான 57 விடயங்களுக்குரிய 5873 அலகுகள் 03 ஆண்டுகளுக்கும் 10 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலமாகவும் காணப்பட்டமை வெளிப்படுத்தப்பட்டது.

(ஆ) அரசாங்கத்தின் மூலதன மானியத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட நடைமுறையற்ற சொத்துக்களின் வினைத்திறன் ஆயுள் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க மானியம் காலக்கழிவு செய்யப்பட வேண்டிய போதிலும் அதற்கு இணக்கமற்ற முறையில் நிதிக் கூற்றுக்களில் அரசாங்க மானியம் வருடாந்தம் 10 சதவீதப்படி காலக்கழிவு செய்து அதனை பிற்போட்ட வருமானமாக இனங்காணப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது.

2.2.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) நிறுவனத்திற்கு வருடாந்தம் கிடைத்திருந்த மூலதன மானியம் மற்றும் நன்கொடைகளின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ரூபா 879,217,896 தொகையான மீதி பொருத்தமற்ற வகையில் நடைமுறையற்ற பொறுப்புக்களின் கீழ் பிற்போட்ட வருமானமாகக் காட்டப்பட்டிருந்தது.

(ஆ) 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான உதிரிப்பாகங்களின் மீதி ரூபா 585,317 தொகையால் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

(இ) நிதி நிலைமைக் கூற்றில் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ரூபா 3,958,723 கூட்டு மொத்தமான கடன்பட்டோர் மீதியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழையமான கடன்பட்டோர் மீதி ரூபா 1,066,109 தொகையாக இருந்ததுடன் அதற்கான ஐயக்கடன் அல்லது அறவிட முடியாத கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

2.2.4 விளக்கமளிக்கப்படாத வித்தியாசங்கள்

மீளாய்வாண்டின் போது தெரிவு செய்யப்பட்ட 15 கடன்பட்டோர்களுக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தும் 04 கடன்பட்டோர்களால் மாத்திரம் உறுதிப்படுத்தும் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் மூன்று நபர்களின் கடன் மீதியின் மொத்தத்திற்கும் நிதிக்கூற்றுக்களில் குறிப்பிடப்பட்ட மீதிகளின் மொத்தத்திற்குமிடையே ரூபா 248,477 தொகையான இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டதுடன் ஒரு கடன்பட்டோரால் நிறுவனத்தின் பெயரில் கடன் மீதி இருக்கவில்லை எனவும் காட்டப்பட்டிருந்தது.

2.2.5 கணக்காய்விற்கான சான்றுகள் இல்லாமை

பின்வரும் கணக்கு விடயங்களுக்கு எதிரே காட்டப்பட்டுள்ள சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

கணக்கு விடயம்	நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் பெறுமதி	சமர்ப்பிக்கப்படாத சான்று
	ரூபா	
(i) காணிகள்	1,149,350,000	உரிமையை உறுதிப்படுத்தும் காணி உறுதியும் ஏனைய எழுத்து மூல சான்றுகளும்
(ii) கடன்பட்டோர்	3,514,869	} மீதிகளின் உறுதிப்படுத்தல் கடிதம்
(iii) கடன்கொடுத்தோர்	6,503,683	
(iv) உதிரிப்பாகங்கள் இருப்பு	7,009,874	பௌதீக மெய்மையாய்வு அறிக்கை

2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

பின்வரும் சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டன.

**சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றுக்கான
தொடர்பு**

இணக்கமின்மை

(அ) 2000 யூன் 27 ஆந் திகதிய பீஎப்/பீஈ/9 ஆம்
இலக்க அரசாங்க நிதி சுற்றறிக்கை

அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான மிகைப் பணம் திறைசேரியின் முன் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளாது நிலையான வைப்புக்கள் கால வைப்புக்கள் அல்லது திறைசேரி உண்டியல்களில் முதலீடு செய்யலாகாது என்ற போதிலும் அவ்வாறு அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளாது நிறுவனத்தினால் நிலையான வைப்புக்களாக ரூபா 22,495,742 தொகையும் கால வைப்புக்களாக ரூபா 13,660,221 தொகையும் திறைசேரி உண்டியல்களாக ரூபா 9,762,583 தொகையுமாக ரூபா 45,918,546 மொத்த தொகை முதலீடு செய்யப்பட்டிருந்தது.

(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்
நிதிப்பிரமாணம்.

(i) நிதிப்பிரமாணம் 756

ஒவ்வொரு ஆண்டின் திசெம்பர் 15 ஆந் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் பொருள் மெய்மையாய்வுச் சபை நியமிக்கப்பட்டு திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு பொருள் மெய்மையாய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும் நிறுவனத்தினால் 2018 யூன் 30 ஆந் திகதி வரை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான பொருள் மெய்மையாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(ii) நிதிப்பிரமாணம் 772

பயன்பாட்டிற்கு பொருத்தமற்றதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டு ஏல விற்பனை அல்லது கேள்வி கோரி அகற்றப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய போதிலும் 2015 ஆம் ஆண்டிற்கான பொருள் மெய்மையாய்வு அறிக்கையில் அவ்வாறு பொருத்தமற்றதாக இனங்காணப்பட்ட III பொருட்களை அகற்றுவதற்காக 2018 யூன் 30 ஆந் திகதி வரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு நடவடிக்கைகளின் நிதி விளைவுகள் ரூபா 58,891,707 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 5,833,292 ஆக இருந்ததனால் முன்னைய ஆண்டின் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் 1110 சதவீதம் அல்லது ரூபா 64,724,999 ஆல் வீழ்ச்சி சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது ரூபா 365 மில்லியன் மூலதனச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டதன் காரணமாக முன்னைய ஆண்டின் ஒப்பிடுகையில் ஆதனம், பொறி, உபகரணம் என்பவற்றிற்கான பெறுமானத் தேய்விற்கான ஏற்பாடு ரூபா 50,965,278 ஆல் அதிகரித்தல் மேற்கூறிய வீழ்ச்சிக்காக நேரடியாகத் தாக்கமளித்திருந்தது.

மீளாய்வாண்டிற்கும் முன்னைய 4 ஆண்டுகளுக்குமான நிதி விளைவுகளைப் பகுப்பாய்வு செய்த போது 2016 ஆம் ஆண்டைத் தவிர்த்து ஏனைய ஆண்டுகளின் போது நிதி விளைவுகளில் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நிதி விளைவுகளுக்கு ஊழியர் ஊதியம் அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்ட வரி நடைமுறையற்ற சொத்துக்களுக்கான பெறுமானத் தேய்வு என்பவற்றை மீளச் செம்மையாக்கிய போது 2013 ஆம் ஆண்டின் போது ரூபா 158,008,643 தொகையான நிறுவனத்தின் பங்களிப்பு மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 331,208,871 வரை சாதகமான பெறுமதியுடன் தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்திருந்த போதிலும் 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதன் முன்னேற்றம் 0.06 சதவீதமான சிறிய பெறுமதியைக் கொண்டிருந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

4.1.1 செயல் நடவடிக்கையும் மீளாய்வும்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) இலங்கை ஜோர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தினால் பேணப்பட்டு வருகின்ற முழு நேர கற்கை நெறிக்காக வருடாந்தம் அதிகரித்துவரும் வேண்டுகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பயிற்சி இயலாவு அதிகரிக்காததன் காரணமாக முழு நேர கற்கை நெறிகளுக்காக வேண்டிக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையில் 70 சதவீதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கற்கை நெறிகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டிருந்தமை மீளாய்வாண்டு மற்றும் கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்களைப் பதிவு செய்தல் தகவல்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் போது மாத்திரம் 2,299 விண்ணப்பதாரர்களுக்கு கற்கை நெறிகளைத் தொடரும் சந்தர்ப்பம் இழக்கப்பட்டிருந்தது.
- (ஆ) ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் நிதி உதவியின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற துறை சார் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்ட செயற்பாடு 1.2.3 இன் கீழ் மதியுரையாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக ரூபா 1,000,000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் அதில் 29 சதவீதம் பயன்படுத்தப்பட்டு 02 உத்தியோகத்தார்களுக்கு மாத்திரம் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

4.2 முகாமைத்துவ செயற்பாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டில் 40 வார இறுதி மற்றும் மாலை நேர கற்கை நெறிகள் நடாத்தப்பட்டிருந்ததுடன் அதற்காக 4,194 மாணவர்கள் பங்குபற்றிருந்தும் அம் மாணவர்களுக்கு நூல் நிலையத்தைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) இணையதள வசதிகள் போன்ற புதிய தொழில்நுட்ப முறைமையின் மூலம் நூல் நிலையத்தைப் புத்துருவாக்கி மேம்படுத்துவதற்கு நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) நூல் நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் பிரகாரம் 2018 யூன் 30 ஆந் திகதி வரை நூல் நிலையத்தில் பாவனையிலிருந்து அகற்றக்கூடிய புத்தகங்களின் எண்ணிக்கை 194 ஆகக் காணப்பட்டதுடன் ஆய்வினை மேற்கொண்டு அப்புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமா என்பதனை இனங்கண்டு பாவனையிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு 2018 செப்டெம்பர் 25 ஆந் திகதி வரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (ஈ) நிறுவனத்தின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் மூலம் 2017 ஆம் நிதி ஆண்டிற்காக வழங்கப்பட்ட 06 உள்ளக கணக்காய்வு அறிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட அவதானிப்புக்கள் சம்பந்தமாக 2018 செப்டெம்பர் 25 ஆந் திகதி வரை முகாமைத்துவம் கவனம் செலுத்தியிருக்கவில்லை.
- (உ) நிறுவனத்திற்குச் சொந்தமான அதிபர் உத்தியோகபூர்வ இல்லம் 2015 யூன் 25 ஆந் திகதியிலிருந்து அப்போதைய திறன் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (துறை சார்ந்த திறன் அபிவிருத்தி) பதவியை வகிக்கின்ற உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் உடன்படிக்கை காலம் கடந்துள்ளது எனவும் தற்பொழுது அவர் மற்றுமொரு அமைச்சில் பதவி வகிக்கின்றார் என்பதுவும் அவதானிக்கப்பட்டது. உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைக்குமாறு பல சந்தர்ப்பங்களில் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டிருந்ததும் 2018 யூன் 30 ஆந் திகதி வரை மீள ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

4.3 செயற்பாட்டு நடவடிக்கைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2017 மார்ச் 23 ஆந் திகதிய திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு செயலாளரின் 6/39/1/1 ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம் கைத்தொழில் மற்றும் தொழில் பயிற்சிக் கல்வி பயிற்சி நிறுவனங்களின் பதவியணியினருக்கு செயலாற்றல் படியைச் செலுத்துவதற்காக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கிணங்க மீளாய்வாண்டின் மே மாதத்திலிருந்து புதிய நடைமுறையின் பிரகாரம் செயலாற்றலை மதிப்பீடு செய்து உத்தியோகத்தர்களுக்கு ரூபா 11,670,000 கூட்டு மொத்தமான படிகள் செலுத்தப்பட்டிருந்த போதிலும் பிரமாணங்களை சரியாக விளங்கி கொள்ளாதும் சரியாக மதிப்பீடு செய்யாதும் செலுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.
- (ஆ) நிறுவனத்தின் கற்கை நெறிகளுக்காக பங்கப்பற்றுகின்ற பயிலுனர்களுக்கு திடீர் விபத்துக்களின் போது இழப்பீடு செலுத்துவதற்காக வருடாந்தம் ஒரு பயிலுனரிடமிருந்து ரூபா 275 பணம் அறவிட்டு பயிலுனர் காப்புறுதித் திட்டம் 1999 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் 2017 ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த நிதியத்தின் மீதி ரூபா 9,982,752 ஆக இருந்தது. எவ்வாறாயினும் அந்த நிதியத்திற்கு பங்களிப்பை வழங்கும் மாணவர்களுக்கு நலன்களை வழங்கக் கூடிய முறையான ஒரு வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

4.4 பயன்படுத்தப்படாத மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிறுவனத்தினால் பொரல்லை கிளையினால் நடாத்தப்பட்டு வந்த கற்கை நெறிகள் 2016 திசெம்பர் மாதத்திலிருந்து இரத்தமலானையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னர் அக்கட்டிடமும் பயிற்சி உபகரணங்களும் 1 ½ ஆண்டு காலமாக விளைவற்றுக் காணப்பட்டமை கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.
- (ஆ) நிறுவனத்தினால் ரூபா 14,433,830 செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட உணவுச் சாலை 2018 யூன் 30 ஆந் திகதியளவில் வேலை பூர்த்தி செய்யப்பட்டு 07 மாதங்கள் கடந்திருந்தும் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

4.5 ஆளணி நிர்வாகம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினர் 268 ஆகவும் உள்ளபடியான ஆளணியினர் 249 ஆகவும் இருந்ததுடன் 22 உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களும் 03 உத்தியோகத்தர்களின் மிகைகளும் காணப்பட்டன. அவற்றில் நிறுவனத்தின் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக நேரடியாகத் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்திலுள்ள 08 பதவிகளில் 05 பதவிகள் வெற்றிடமாகக் காணப்பட்டதுடன் மேலும் அங்கீகரிக்கப்படாத 02 பதவிகளுக்காக மூன்று உத்தியோகத்தர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார்கள்.

(ஆ) 4 ஆண்டுகளாக வெற்றிடமாகக் காணப்பட்ட பதிவாளர் பதவியின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக மீளாய்வாண்டின் போது மூன்று பத்திரிகைகளில் அறிவித்தல்களை பிரசுரிப்பதற்காக ரூபா 111,676 செலவும் பணிப்பாளர் / அதிபர் பதவியின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக 02 சந்தர்ப்பங்களின் போது 05 பத்திரிகைகளில் அறிவித்தல்களை வெளியிடுவதற்காக ரூபா 265,218 செலவும் பிரதிப்பணிப்பாளர் / பிரதி அதிபர், திட்டமிடல் உத்தியோகத்தர், பணிப்பாளர் / அதிபர் (செயலாளர்) மற்றும் மேற்பார்வை உதவியாளர் ஆகிய பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 02 பத்திரிகைகளில் அறிவித்தல்களை பிரசுரிப்பதற்காக ரூபா 181,125 தொகையும் செலவிடப்பட்டிருந்ததுடன் 2018 யூன் 30 ஆந் திகதி வரை எந்த ஆட்சேர்ப்பினையும் மேற்கொள்வதற்கு நிறுவனத்திற்கு முடியாதிருந்தது.

5. நிலைபேறான அபிவிருத்தி

5.1 நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைந்து கொள்ளுதல்

2017 ஆகஸ்ட் 14 ஆந் திகதிய என்பீ/எஸ்பீ/எஸ்ஐஜீ/17 ஆம் இலக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு செயலாளரால் வழங்கப்பட்ட கடிதம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் “ 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலின் ” பிரகாரம் அனைத்து அரசாங்க நிறுவனங்களாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருந்ததுடன் மீளாய்வாண்டிற்காக அதிகார சபையால் தமது நோக்கெல்லையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டிருக்காமையின் காரணமாக நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்கள், இலக்குகள் மற்றும் அந்த இலக்குகளை அடைய வேண்டிய முறைமைகள், இலக்குகளை அறவீடு செய்வதற்கான குறிகாட்டிகள் என்பன இனங்காணப்பட்டிருக்கவில்லை.

6. கணக்களிப் பொறுப்பும் நல்லாட்சியும்

6.1 உள்ளகக் கணக்காய்வு

மீளாய்வாண்டிற்கான வருடாந்த உள்ளக கணக்காய்வுத் திட்டத்தின் பிரகாரம் துறைசார்ந்த திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை கணக்காய்வு செய்வதற்காக 500 மனித நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் அது தொடர்பாக எதுவித கணக்காய்வும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

6.2 பெறுகை மற்றும் ஒப்பந்த நடைமுறைகள்

6.2.1 பெறுகைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2006 அரசாங்க பெறுகை வழிகாட்டிக் கோவையின் 8.9.1 ஆம் பந்தியின் பிரகாரம் கேள்விதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளும்அதனுடன் முறையான ஒப்பந்த உடன்படிக்கையை எழுதி கையொப்பமிடுதலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும் ரூபா 3,237,975 ஒப்பந்த பெறுமதியான நிறுவனத்தை சுற்றியுள்ள மதிலுக்கு உயரத்தில் அதன் மீது விசேட பாதுகாப்பு முட்கம்பி வேலி நிர்மாணிக்கும் ஒப்பந்தத்திற்குரிய உடன்படிக்கையில் கையொப்பமிடுதல் ஒப்பந்த வழங்கிய திகதியிலிருந்து 42 நாட்களின் பின்னர் இடம் பெற்றிருந்தது.

(ஆ) இன்ஜீன் பிரிவிற்ும் அதிக குளிரூட்டி மற்றும் வாயு சீராக்கி பிரிவிற்ும் தேவையான 02 உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூபா 5.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் நிதி ஏற்பாடு போதாமையின் காரணமாக மீளாய்வாண்டின் போது அந்த உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாதிருந்தது.

6.2.2. ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள்

பொறியியலாளர் மதிப்பீட்டின் பிரகாரம் 4,150 அடி நீளத்துக்கு ஒரு அடி ரூபா 500 படி ரூபா 2,075,000 பெறுமதி காட்டப்பட்டிருந்த ரூபா 4,095,545 ஒப்பந்த பெறுமதியான ஆரம்ப பிரிவிற்ுகாக நிர்மாணிக்கப்பட்ட C கட்டிடத்தின் (III) ஆம் கட்டத்தில் கூரையை தயார்படுத்துவதற்கான பொறியியலாளர் மதிப்பீட்டில் 4 ஆம் விடயத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் அளவீட்டுப் பத்திரத்தில் அந்த விடயத்திற்காக ஒரு அடி நீளத்துக்கான விலை ரூபா 52.41 ஆகக் காட்டப்பட்டிருந்தது. அதற்கிணங்க மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு அலகுப் பெறுமதிக்கும் விலைப்பட்டியலின் அந்த விடயத்திற்கான அலகுப் பெறுமதிக்குமிடையே ரூபா 447.59 வித்தியாசம் அவதானிக்கப்பட்டது. மேலும், பொறியியலாளர் மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட 10 விடயங்களின் அளவுக்கும் இறுதி விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட அளவுக்குமிடையே 2 சதவீதத்திலிருந்து 95 சதவீதம் வரையான முரண்கள் அவதானிக்கப்பட்டதனால் மதிப்பீட்டைத் தயாரிப்பதின் சரியான தன்மை தொடர்பாக கணக்காய்வின் போது சிக்கலை ஏற்படுத்தியிருந்தது.

6.3 பாதீட்டுக் கட்டுப்பாடு

மீளாய்வாண்டிற்கான பாதீடு 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தயாரிப்பட்டிருந்ததுடன் அது 2017 நவம்பர் 20 ஆந் திகதி திருத்தப்பட்டிருந்தும் 10 செலவு விடயங்கள் 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரையான வீச்சில் வருடாந்த நிதி ஏற்பாடுகளில் சேமிப்புக்களும் 08 செலவு விடயங்கள் 21 சதவீதத்திலிருந்து 233 சதவீதம் வரையான வீச்சில் நிதி ஏற்பாட்டை மிகைத்திருந்தமையும் அவதானிக்கப்பட்டதுடன் நிறுவனத்தினால் வருடாந்த பாதீடு முகாமைத்துவ கருவியாக ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

6.4 ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தல்

2006 யூன் 02 ஆந் திகதிய பீஈ/12 ஆம் இலக்க அரசாங்க தொழில் முயற்சிகள் சுற்றிக்கையின் 6.5.3 ஆம் பந்தியின் பிரகாரம் ஆண்டறிக்கை நிதி ஆண்டு முடிவடைந்து 150 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய போதிலும் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கையை 2018 ஆகஸ்ட் 30 ஆந் திகதி வரை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முடியாதிருந்தது.

6.5 தீர்த்து வைக்கப்படாத கணக்காய்வு பந்திகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிறுவனத்தினால் 2015 திசம்பர் மாதத்திலிருந்து புதிய ஊழியர் உள்வாங்கலின் கீழ் சம்பள ஏற்றத்துடன் சம்பளத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தும் அதற்காக 2016 ஏப்ல் 25 ஆந் திகதிய 02/2016 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் சுற்றறிக்கையின் 19 ஆம் பந்தியின் பிரகாரம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினதும் தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணி ஆணைக்குழுவினதும் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. எனவே 2016 ஆம் ஆண்டில் சேவையை விட்டு விலகிச் சென்ற 05 உத்தியோகத்தர்களின் ஊழியர் பணிக்கொடைப் பணத்தை கணிப்பீடு செய்யும் போது உள்வாங்கலின் போது வழங்கப்பட்டிருந்த சம்பள ஏற்றம் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) நிறுவனத்தில் சேவையிலிருந்து இராஜினாமாச் செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் சேவையாற்றிய ஒரு உத்தியோகத்தர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரமின்றி மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டிருந்ததுடன் தொடர்ச்சியாக சேவையாற்றிய உத்தியோகத்தராகக் கருதி சேவையாற்றாத காலத்திற்காக ரூபா 105,402 முழுச் சம்பளமும் படியும் மற்றும் உரிய சம்பள ஏற்றங்களும் வழங்கப்பட்டிருந்தன.
- (இ) ரூபா 1,103,200 பெறுமதியான கணினியானது கணக்கீட்டு மென்பொருள் முறைமையைத் தோற்றுவிப்பதற்காக ரூபா 591,100 செலவு செய்யப்பட்டிருந்தும் அதில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் தவறுகளின் காரணமாக அந்த முறைமையை சிறப்பாக செயற்படுத்த முடியாதிருந்தது.

7. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்வரும் முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்கள் தொடர்பாக விசேட அவதானம் தேவைப்படுகின்றது.

முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்கள்

அவதானிப்புக்கள்

- | | |
|--------------------------------|---|
| (அ) மனித வளங்கள் முகாமைத்துவம் | நீண்ட காலமாக உயர் முகாமைத்துவ மட்டங்களிலுள்ள பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முடியாமை சேவைக் குறிப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சம்பளக் கட்டமைப்பு சம்பந்தமாக உருவாகியுள்ள சிக்கல்களை தீர்த்து வைக்க முடியாமை என்பன. |
| (ஆ) கணக்கீடு | (i) நிதித் தகவல்களை சரியாக அறிக்கையிடும் வகையில் கணனி மற்றும் முறைப்படியான கணக்கீட்டு முறைமை பேணப்படாமையும் நிதிக்கூற்றுகளைத் தயாரிப்பதில் தவறுகள் காணப்படுகின்றமையும்,
(ii) நாட்குறிப்பு வவுச்சர்கள் தயாரிக்காமை |
| (இ) கடன்பட்டோர் கட்டுப்பாடு | அறிக்கைகளை முறையாகப் பேணி நிலுவைக் கடன் மீதியை அறவீடு செய்யாமை |
| (ஈ) ஒப்பந்த நிர்வாகம் | பெறுகை வழிகாட்டிகளின் பிரகாரம் ஒப்பந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு முடியாமை மற்றும் உரிய நியமங்களுடன் வேலைகள் பூர்த்தி செய்யப்படாமை. |